Prithvi Exchange (India) Ltd.

(Formerly known as Prithvi Softech Limited)



30/08/2017

To

Bombay Stock Exchange Limited Department of Corporate Services Floor 25, PJ Towers Dalal Street Mumbai -400 001.

Dear Sir,

Sub: Copies of Press release for AGM Notice, Book Closure & E-voting process.

Ref: Scrip Code: 531688

We refer to our letter dated 28/08/2017 on the Captioned matter and enclose herewith the Copies of the Press cuttings of advertisements in respect of the Notice AGM, Book Closure dates & e-voting process of the company as published in the following newspapers on 29th August 2017.

Trinity Mirror (English Newspaper) Makkal Kural (Tamil Newspaper)

Kindly acknowledge and take this into your records.

For Prithvi Exchange (India) Limited (Formerly Known as Prithvi Softech Limited)

S.P.Mahesh (CFO)

Regd.Off: No. 11, East Spur Tank Road, Chetpet,

Chennai - 600 031

CIN NO.: L30006 TN1995PLC031931

Tel: 044 - 43434250 www.prithvifx.com

Progress reducing the of uninsured appears to have stalled in

uninsured from January-March, or 8.8 per cent of the population. That

named or reversed.

Galveston and Fort B

PRITHVI EXCHANGE INDIA LIMITED

(Formerly known as PRITHVI SOFTECH LIMITED) (Formerly known as PRITHYLSOF IECH LIMITED)
CIN: L30006TN1995PLC031931
Regd Office: No. 11, East Spur Tank Road, Chetpet, Chennal – 600 031.
Tele: Phone: 044 - 4343 4252,
Website: www.prithvlfx.com, e-mail:investor.relations@prithvlfx.com

NOTICE

Notice is hereby given that the 22nd Annual General Meeting of the company will be held on Thursday the 21st day of September 2017, at 11:30 A.M. at NammaVeeduVasanthaBhavan No.2, Poonamallee High Road, Maduravoyal, Varalakshmi Nagar, Opposite to MGR University, Chennai – 600 095 for transacting the following business

As permitted under Rule 11 of the Companies (Accounts) Rules 2014, the Annual Report for the year 2016-2017 has been sent in electronic mode on 28th August 2017, to those members whose e-mail ids has been registered with the Company/ DP for communication purpose, however such member have been offered the facility of opting for a physical copy of the Annual Report, In such cases, the Annual Report has been sent by Registered post to the registered address on 28th August 2017.

The Notice of the AGM & the Annual Report are also available on the Company website www.prithvifx.com members who did not receive the Notice of AGM & Annual Report, may download it from the company website or may request a copy of the same by writing to the e-mail investor relations@prithvifx.com, or to the registered office of the Company.

In all other cases (where email id have not been registered) physical copy if the Annual report together with the Notice of the meeting & Explanatory Statement has been sent to the members to the registered Address on 28th August 2017.

The members are hereby informed that pursuant to Regulation 44 of the SEBI (LODR) Regulations, 2015 & section 108 of the Companies Act 2013 read with Rules 20 of Companies (Management & Administration) Rules 2014, substituted by the company (Management & Administration) amended Rules 2015, the company has offered remote e-voting facility for transacting the business through NSDL to enable the members to cast their votes electronically, the company shall also arrange for the voting by use of Postal Ballot or polling papers at the AGM for the members who have not cast their voting through remote e-voting

Members whose name appears on the Register of Members Register of beneficial owner maintained by the depositories as on the cut-off date for e-voting I.e. 15/09/2017, shall be entitle to avail the facilities of e-voting.

Any person, who acquire the shares of the Company and becomes a member after dispatch of the Notice but before the cutoff date for voting i.e15/09/2017, may obtain log in id & password by either sending an e-mail request to evoting@nsdl.co.in or calling on to a toll free No 1800-222-990 and also can attend the AGM in person or through proxy and send a requisition for a copy of Annual Report & Notice convening AGM.

The remote e-voting period commences on 18/09/2017 (9:00 AM) and ends on 20/09/2017 (5:00 PM), During this period members of the Company, holding shares either in physical form or in dematerialized form, as onthe cut-off date of 15/09/2017, may cast their vote by remote e-voting. The remote e-voting module shall be disabledby NSDL for voting thereafter. Once the vote on a resolution is cast by the member, the member shall not be allowedto change it subsequently.

Notice is also given pursuant to section 91 of the Companies Act, 2013 & Rule 10 of the Company (Management & Administration) Rules 2014, that the Register of Members and Share transfer Books will remain closed from September 14, 2017 to September 21,2017 (both days inclusive) for Annual General Meeting.

Any query/ grievance in relation to voting by electronic means can Any query grevance in releason to Young by electric management be addressed to NSDL Mr. SriramIntegrated Registry Management Services Private Limited, II Floor, "Kences Towers", No.1 Ramakrishna Street, North Usman Road, T Nagar, Chennet 600 017, Phone: 044 - 28140801 - 803, Fax: 044 - 28142479, Email: srirams@integratedindia.in

The results declared along with the Scrutinizers Report shall be placed on the Company's website www.prithvifx.com, and website of NSDL https://www.evoting.nsdl.com/ and simultaneously communicated BSE Limited (BSE), not later than three days after the Conclusion of AGM.

Place: Chennal Date: 28/08/2017

By the Order of the Board For Prithvi EXCHANGE INDIA Limited ((Formerly known as PRITHVI SOFTECH LIMITED))

PUBLIC NOTICE

This is to inform to the general public that, my client Bakthavatchalu Bashyam, Residing at No.28, Perumal Kovil Street, Nungambakkam village, Tiruvallur Tk, Tiruvallur has lost his porperty Original Documents on 20.07.2017 while going to take Xerox of the same near Manavalanagar Bazar. Original Document Numbers are 132/ 2006, 220/ 2006, 166/ 2006, 131/ 2006, 92/ 2006, 109/2006, 129/2006, 2004/1999, 2003/1999, 2002/1999, 923/ 1999 for the vacant plot nos. 170 A, 170 B, 170 C, 170 D, total land measuring 8590 sq.ft, Survey No.67/1.

Those who find the above mentioned original documents is / are requested to hand over the same to my client address or to my address mentioned below.

B.YOGANATHAN, B.A., B.L., Advocate No.105, P.H.Road, Kamatchi Complex Ondikuppam , Manavalanagar, Tiruvallur- 602 002, Cell- 999477 2313

PANASONIC APPLIANCES INDIA CO. LTD

(formerly Panasonic Home Appliances India Co. Ltd)
CIN: U30007TN1989PLC016184

Regd. Office: N.H.No.5, Sholavaram Village, Ponneri Taluk, Chennai – 600 067
Tel: +91 44 2225 8715 Fax: +91 44 2225 8730

Website: www.panasonicappliances.in E-mail: secretary@panasonicindia.in

NOTICE OF ANNUAL GENERAL MEETING AND BOOK CLOSURE

NOTICE OF ANNUAL GENERAL MEETING AND BOOK CLOSURE
NOTICE is hereby given that the Twenty Ninth Annual General Meeting ('AGM')
of Panasonic Appliances India Co. Ltd is scheduled to be held on Friday,
September 22, 2017 at 10.00 a.m. at Obul Reddy Hall, Vani Mahal, No.103,
G.N.Chetty Road, T. Nagar, Chennal – 600 017 to transact the business as set out
in the Notice of the Annual General Meeting which has already been sent to the
Members along with Annual Report. The said Notice and Annual Report is also
available on the website of the Company i.e. www.panasonicappiances.in. The
Notice along with the Explanatory Statement is also available on the NSDL
website.

Notice along with the Explanatory Statement is also available on the NSDL website.

NOTICE is further given that pursuant to the provisions of Section 91 of the Companies Act 2013 read with Rule 10 of the Companies (Management and Administration) Rules, 2014 and other applicable provisions, if, any, the Register of Members and Share Transfer Books of the Company will remain closed from Monday, September 11, 2017 to Friday, September 22, 2017 (both days inclusive) for the purpose of Annual General Meeting.

Pursuant to Section 108 of the Companies Act, 2013 read with Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014, the Company is providing e-voting facility to its members to exercise their right to vote by electronic means. The Company has entered into an agreement with National Services Depository Limited (NSDL) for providing e-voting facility. The e-voting platform will be open for voting from Tuesday, September 19, 2017 at 9.00 a.m. and ends on Thursday, September 21, 2017 at 5.00 p.m. to enable members of the Company, holding shares either in physical form or dematerialized form, as on the cutoff date i.e. September 16, 2017 to cast their vote electronically in respect of the business to be transacted at the AGM. The e-voting shall not be allowed beyond the said date and time. The Company has appointed Mr. M. Alagar, Practicing Company Secretary, to act as the Scrutinizer for conducting the e-voting process in a fair and transparent manner.

In case a person become the member of the Company after the dispatch of AGM notice but on or before the cut-off Date i.e., 16.09.2017 may write to the Company's Registrar and Share Transfer Agent, Mis Integrated Registry Management Services Private Limited, "Kances Towers", 2nd Floor, #1, Ramadrishna Street, North Usman Road, "Nagar, Chennai — 600 017, Telephone: 044 2814 0812, email: corpserv@integratedindia.in for obtaining the credentials for remote e-voting, However, if a person is already registered with NSDL for e-voting, then existing user ID

Members who have not cast their votes through remote e-voting can exercise their votes through ballot paper which shall be made available at the meeting.

A person whose name is recorded in the Registrar of Members or in the register of headfinial owners maintained by the depositories as on the cut-off rate poly.

A person whose name is recorded in the Registrar of Members or in the register of beneficial owners maintained by the depositories as on the cul-off date only shall be entitled to avail the facility of remote e-voting as well as voting in the General Meeting. Member may participate in the AGM even after exercising his right to vote through remote e-voting but shall not be entitled to vote again at the AGM.

in case of any query pertaining to e-voting, you may refer to the e-voting user manual for shareholders available at the website of NSDL viz., www.evoting.nsdl.com. The members may also contact NSDL at the designated e-mail address, evoting@nsdl.co.in or contact Mr. Amit Vishal of NSDL at e-mail address, evoting@nsdl.co.in or contact Mr. Ami amitv@nsdl.co.in or on Tel.No. 022-24994360, 24994600.

Place: Chennal ... Date: August 29, 2017

By Order of the Board For Panasonic Appliances India Co. Ltd. Hidenori Aso Managing Director

Note: Every Member entitled to attend and vote at the meeting is entitled to appoint a proxy to attend and vote instead of himself/herself and such proxy need not be a member of the Company

IN THE COURT OF III ASSISTANT CITY CIVIL JUDGE AT CHENNAI

O.S.No. 1889 of 2016

Rep. by its Branch Manager, Perambur Branch, 90-B/115, Perambur High Road, Perambur, Chennai - 600 011, Petr. / Plaintiff

1) M/s.MARUTHI INDUSTRIAL CATERING SERVICES

Rep. by its Proprietor, R.Vasanth R.Vasantha, W/o. P.Rajasekaran 21

... Respts./Defendants

1) M/s MARUTHI INDUSTRIAL CATERING SERVICES Rep. by its Proprietor, R. Vasantha, No. 169, SIDCO Industrial Estate, Thirumazhisai, Chennai - 600 124.

2) R. Vasantha, W/o. P.Rajasekaran No.16/14, Gopal Reddy Colony 2nd Cross Street, Perambur, Chennal-600 011.

. Respts./Defendants

Take notice that the above matter came up for hearing on 04-08-2017 before the above Court and, the said court was pleased to order notice to you returnable by 22-09-2017. Make your appearance on the said date before the said Court at 10.30 a.m. either in person or through a pleader, falling which the matter will be decided in your absence.

Mr. R. SRIRAM

Date: 23-08-2017 Flat No.1, "Machans" No.8/15, 5th Man Road, Kasthuri Bei Nagar, Adyar, Chenni-20.

[Counsel for Petitioner / Plaintiff]

பானசோவிக் அப்ளையன்சஸ் இந்தியா கம்பெனி லிமிடெட்

(முன்னர் பானசோனிக் ஹோம் அட்டை ன்சஸ் இந்த

CIN: U30007TN1988PLC016184

UBlot pigginimasis: neiserie erim. 5 Sempartis Birmoti, GureinGomft gregolesi
Gerimmer 600 067. Tel: -91 44 2633 0397 / 0133 Fax: +91 44 2633 0132 Website: www.nama ances in E-mail: secretary@nanas

அறிவிப்பு உறுப்பினர்களுக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ள வருடாந்திர அறிக்கையுடன் கூடிய வருடாந்திர பொதுக்கூட்ட அறிகிப்பில் குறிப்பிட்டுள்ள அனுவங்களை செய்யபடுத்த மானசோனிக் அம்களயன்றன் இந்தியா கப்பெனி பிடுட்டின் இருபத்தொண்டதாகது வருடாந்தில் பொதுக்கூட்டம் வெள்ளிக்கிறமை செய்யியர் 22, 2017 அன்று காலை 10,00 மணிக்கு ஒடிய பெடி ஒரும், வானி மதால், என். 103. இயன், கெட்டி தெரு, தி.தக், சென்னை 500 017ல் நடையெறுகிறது என்று இதன் மூலப் அறிகிக்கப்படுகிறது. வக்கொள்ளே வெள்கை, சால நமாகண்டியரைகள் வி மேற்கொள்ள அறிவிய மற்றும் வருடாந்திர அறிக்கை உள்ளது NSDL வெல்கைபடில் சமிலிய மாறும் விளக்க அலிக்கை உள்ளது.

மேற்கொள்ள ஆகிய மற்ற கரு அடுகளை உள்ளது NSDL பெடியாகும் அறிபிபு மற்றம் பேலாண்கை அக்கை உள்ளது அறிபிபு மற்றம் பேலாண்கை அக்கை உள்ளது. அப்பிப்பு விறி அடிய மற்றம் இதர பொருத்தக்கூடிய லிறிகளின்படி, வருடாந்திர பொருக்கள் 2.014, விறி 10 மற்றம் இதர பொருத்தக்கூடிய லிறிகளின்படி, வருடாந்திர பொருக்கட்டம் நடைபெறுவைற்கொட்டி, கம்பெளியின் உறுப்பினர்கள் பழியேடு மற்றம் மர்கு மாற்று முத்தகங்கள் நிக்கட்கிறமை, செப்டம்பர் 11, 2017 முதல் வெள்ளிக்கிறமை, செப்டம்பர் 22, 2017 முடிய இரு நாட்களும் சேர்த்து) மூடப்பட்டிருக்கும் என்ற மேலும் அறிவிக்கப்படுகிறது. கம்பெளிகள் சட்டம் 2013, பிரிவு 108 மற்றும் கம்பெளிகள் நிர்வாகம் மற்றும் கம்பெளிகள் சட்டம் 2013, பிரிவு 108 மற்றும் கம்பெளிகள் நிர்வாகம் மற்றும் கம்பெளிகள் குடியாகளும் மற்றும் கம்பெளிகள் குடியாகளும் மற்றும் காக்கும்பதிவு வசதின்ப அளித்துள்ளது. கம்பெளிக்கம் மற்றும் அரிக்க மின்னனு வாக்குப்பதிவு வசதின்ப அளித்துள்ளது. கம்பெறிய மருக்கும் அறிவுக்கும் அறிகுக்கும் அறிகுக்காது வக்கும்பதில் மருக்குக்கட்டிரும் இதியான செட்டமார் 16, 2017 அன்று மானித்த கடியில் அல்லது மத்திரகில்லாத வகைக்கில் மற்றும் கடியில் அடியில் கடியியத்தியில் கடியியில் கட்டிய மற்றும் கடியியில் கட்டம் 121, 2017 அன்று மாகைல் 5.00 மணிக்கும் அடியில் கடியின் அடியில் அடியில் கடியின் கட்டியின் அடியில் கட்டியின் கட்டியின் அடியிக்கும் அடியில் அடியில் கட்டியின் அடியில் அடியில் அடியில் கட்டியின் அடியில் கட்டியின் அடியின் அடியின் அடியில் அடியில் கட்டியின் அடியில் அடியில் உருக்கியில் அடியில் அடியின் அடியில் அடியில

தோலையால் படி கையார்கள் அவர்களை ஆராய்வாளாக கம்பெனி நியமனம் செய்லுள்ளது.
வருபந்திர போதுக்கட்ட அல்லிய அனுப்பிய பிறகு உறும்பினரான நபர் ஆனால் கட் ஆப் தேதியான 16:09-2017 அன்றோ அல்லது அதற்கு முன்பாலவோ உள்ளகர் கட்டியிட்டுகள் பதியான மற்று பங்கு மாற்று முகவரான Mrs. இன். கிரேட்டர் பிறுல்பட்சி மேன்துகொள். என்னே பின்ன பெல்லிட்டி, 'பிகைசன் டெராம்'', 2029 தனம் என். 1 ராமகிருஷ்ணா தெரு, டிடக்கு உள்ளனர் போடு, தி.தகர். சென்னை-000 077. Telephone: 044-2814-0812, டாவட் сограсту@integrated india. 11—68 நடித்த மற்றும் பாஸ்வேட்டன் மடித்த சி.தகர். சென்னை-000 077. Telephone: 044-2814-0812, டாவட் сограсту@integrated india. 11—68 நடித்த மற்றும் பாஸ்வேட்டின் மாக்களிக்க பயன்படுத்தனம். இருறைவுரா பின்னனு காக்குப்குகின் முகயாக வாக்குகை பழிவு செய்யாத உறுப்பினர் கட்டத்தில் காக்குகிட்டு முடிய வாக்களிக்கமை. மட் ஆப் தேதியன்று டெடாகிட்டிகளை பராமிக்கப்படும் பயனுள்ள உரிமையானர்கள் பதிவேடு அல்லது உறுப்பினர் பதிவேட்டில் பதிவாகி உள்ள நடர் மட்டுமே தெலைவுரா மின்னனு வாக்குப்பதிலிர் முலம் அல்லது போதுக்கட்டத்தில் வாக்களிக்கலாம். தெராலைதூர மின்னனு வாக்குப்பதிவுர் முலம் மாக்களிக்க நடிக்கப்பட்டத்திர் ஆன்றாக்கைய், இனால் வருடாந்திர போதுக்கட்டத்தில் வாக்களிக்கலாம். இன்ற வாக்குப்பதிவு மூலம் வாக்களிக்க உள்ள மடியாக்காக்கார் முலம் மாக்களிக்க மாம். இரும்பின் அத குறித்து NSDL மின்னனு வாக்குப்பதிவு குறித்து ஏதாவது அந்தேகம் இருப்பின் அத குறித்து NSDL மன்னனுறு வாக்குப்பதிவு குறித்து ஏதாவது அந்தேகம் இருப்பின் அத குறித்து NSDL

வெய்கள். www.cvoting.nsdl.com-ல் உள்ள பங்குதளர்களுக்கான பின்னனும் வாக்குப்பதிவ உபபோசியாளர் கையேட்டை பார்கையிடமாக், NSDL இவெயில் முகவரி evoting@nsdl.co.in அல்லது திகு. அயித் விஷால் அவர்களை வார்ப்புவேகி.co.in or Tel.No.022-24994500, 24994600 க் அனுக்கைய்.

குழுலின் ஆன்னப்படி பானசோளிக் ஆப்ளையன்சஸ் இந்தியா கம்பெனி லிமிடெட்டுக்காக இடம்: சென்னை தேதி: ஆகஸ்ட் 29, 2017 ஹிடேனோரி அசோ நிர்வாக இயக்குனர்

களிப்ப ஞாப்பு. கூட்டத்தில் கடிந்து கொண்டு வாக்களிக்க தகுதி உள்ள ஒரு உறுப்பினர் தனக்கு பதிலாக பதிலியை அனுப்பி வாக்களிக்க வைக்கலாம். அந்த பதிலி கம்பெளியின் உறுப்பினராக இருக்க வேண்டிய அவசியமில்லை.

ப்ரித்வி எக்சேஞ்ச் இந்தியா லிமிடெப்

(முந்தைய பெயர் ப்ரித்வி சாப்ட்டெக் லிமிடெட்)

CIN: L30006TN1995PLC031931

11, கிழக்கு ஸ்பர் டேங்க் ரோடு, சேத்துப்பட்டு, சென் போன்: 044 – 4343 4252, இணையதளம் : www.prithvifx.com, இ—மெலில் : investor.relations@prithvifx.com

அறிவிப்பு

கம்பெனி உறுப்பினர்களின் 22வது வருடாந்திர பொதுக்கூட்டம் 21 செப்டம்பர் 2017 அன்று காலை 11,30 மணிக்கு நம்ம வீடு வசந்த பவன், என். 2, பூந்தமல்லி நெடுஞ்சாலை, மதுரவாயல், சென்னை-600 095, வரலட்சுமி நகர், எம்ஜிஆர் பல லைக்கழகம் எதிரில் நடைபெறுகிறது என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.

கம்பெனிகள் (கணக்குகள்) விதிகள், 2014 விதி 11–ள் கீழ் அனுமதிக்கப்பட்ட முறையில், கம்பெனி/டிபி–யில் தொடர்பு தோக்கத்திற்காக இ–மெயில் முகவரியை பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு 2018–2017ம் ஆண்டிற்கான வருடாந்திர அறிக்கை மின்னணு முறையில் 28 ஆகஸ்ட், 2017 அன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சில உறுப்பினர்களின் வேண்டுகோளினை ஏற்று காகித வடிவீலான வருடாந்திர அறிக்கை, அவர்கள் பதிவு செய்துள்ள முகவரிக்கு பதிவு தபால் மூலம் 28 ஆகஸ்ட், 2017 அன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கம்பெனியின் வருடாந்திரப் பொதுப்பேரவைக் கூட்டம் மற்றும் வருடாந்திர அறிக்கை ஆகியவை கம்பெனியின் இனையதளம் www.prithvifx.com-ம் கிடைக்கும். வருடாந்திரப் பொதுப்பேரவைக் கூட்டம் மற்றும் வருடாந்திர கிடைக்கும். வருடாந்திரப் பொதுப்பேரவைக் கூட்டம் மற்ற அறிக்கை ஆகியவை கிடைக்கப் பெறாத உறுப்பினர்கள் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது அதன் நகலை பெற investor.relations@prithvifx.com என்ற இ—மெயில் முசுவரிக்கு கோரிக்கையை அனுப்பி பெற்றுக் கொள்ளலாம் அல்லது கம்பெனியின் பதிவு அலுவலகத்திற்கு அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.

வருடாந்திர அறிக்கையுடன் கூடிய கூட்டம் குறித்த அறிவிப்பு மற்றும் விளக்க அறிக்கை ஆகியவை அனைத்தும் (இமெயில் முகவரி பதிவு செய்யாதவர்கள்) உறுப்பினர்கள் பதிவு செய்துள்ள முகவரிக்கு 28 ஆகஸ்ட் 2017 அன்று அனுப்பி லக்கப்பட்டுள்ளத<u>ு</u>

வர்த்தகம் பரிமாற்றம் குறித்து மின்னனு முறையில் வாக்களிக்க NSDL மூலம் கூட்பெனி தொலைதூர மின்னனு. வாக்குப் பதிவு வசதி, தபால் ஒட்டு மூலம் வாக்களிக்கும் வசதி அல்லது தொலைதூர மின்னனு முறையில் வாக்களிக்கும் கூறுப்பினர்கள் அடைரத்திரப் பொதுப்பேரவைக் கூட்டம் தடைபெறும் இடத்தில் ஒட்டுப் படிவம் மூலம் வாக்களிக்கும் வசதி ஆகிய வசதிகளை கம்பெனி செய்லுள்ளது என்று செயி கட்டுப்பாடுகள் 2015, கட்டுப்பாடு 44 (LODR) மற்றும் கம்பெனிகள் சட்டம் 2013 பிரிவு 108, கம்பெனிகள் வீதிகள் 2014 (மேலாண்மை மற்றும் திர்வாகம்) விதி 20, கம்பெனியால் மாற்றப்பட்ட (மேலாண்மை மற்றும் நிர்வாகம்) திருத்தப்பட்ட விதிகள் 2015–ன்படி உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்படுகிறது.

கட் ஆப் தேதியான 15/9/2017 அன்று உறுப்பினர்கள் பதிவேடு/டெபாசிட்டரி களால் பராமரிக்கப்படும் பலன் பெறும் உரிமையாளர்கள் பதிவேட்டில் பெயர் இடம் பெற்றுள்ள உறுப்பினர்களுக்கு மட்டுமே மின்னனு வாக்குப் பதிவு வசதி வழங்கப்படும்.

அறினிப்பு அனுப்பிய பின்னர். ஆனால் வாக்குப் பதிவுக்கான கட் ஆப் தேதி 15.03.2017-ந்தேதிக்கு முன் கம்பெனியின் பங்குகளை வைத்துள்ள நபர். evoting@nsdl.co.in என்ற இடமெயில் முகவிக்கு கோரிக்கையை அனுப்பியோ அல்லது கட்டணையில்லை தொலைபேசி என்ர. 1200-222-900-0 தொடர்பு கொண்டு லாக் இன் ஐடி மற்றும் பாஸ்வேர்டை பெற்றுக் கொள்ளலாம் மற்றும் அவர் வருடாந்திரப் பொதுப்பேரவைக் கூட்டத்தில் கலந்து கொரிக்கையை அல்லது அவருக்கு பதில் ஒரு பதிலியை நியமிக்கலாம் மற்றும் கோரிக்கையை அனுப்பி வருடாந்திர அறிக்கை மற்றும் வருடாந்திரப் பொதுப்பேரவைக் கூட்டம் குறித்த அறிவிப்பு நகலை பெற்றுக் கொள்ளலாம்.

தொலைதூர மின்னனு வாக்குப் பதிவு 18.09.2017 (காலை 9.00 மணி) அன்று துவங்கி 20.09.2017 (மாலை 5.00 மணி) வரை நடைபெறும். இந்தக் காலத்தில் கட் ஆப் தேதியான 15.09.2017க்கு முன்னதாக கம்பெனியின் உறுப்பினர்களாக உள்ளவர்கள், கம்பெனியின் பங்குகளை டிமெட்டிரியல்ஸ் அல்லது காகித வடிவில் வைத்துள்ள உறுப்பினர்கள் தொலைதூர மின்னஹ முறையில் வாக்களிக்கலாம். வாக்குப் பதிவுக்கு பின் தொலைதூர மின்னணு வாக்குப் பதிவு முறை NSDLஆல் நிறுத்தப்படும். தீர்மானத்தின் மீது ஒருமுறை வாக்களித்த உறுப்பினர், அதனைத் தொடர்ந்து அந்த வாக்கை மாற்ற அனுமதிக்கப்படமாட்டார்.

கம்பெனிகள் சட்டம் 2013 பிரிவு 91 மற்றும் கம்பெளிகள் விதிகள் 2014, (மேலாண்மை மற்றும் நிர்வாகம்) விதி 10–ன் கீழ் உறுப்பினர்கள் பதிவேடு மற்றும் பங்கு மாற்று புத்தகங்கள் செப்டம்பர் 14, 2017 முதல் செப்டம்பர் 21, 2017 வரை (இரண்டு நாட்களும் சேர்த்து) வகுடாந்திரப் பொதுப் பேரவைக்கூட்டத்திற்கு மூடப்பட்டிருக்கும் என்று இதன்மூலம் அறிவிக்கப்படுகிறது.

மின்னணு வாக்குப் பதிவு குறித்து யாருக்கேனும் ஏறேனும் கேள்வி/குறைகள் இருப்பின் அவர்கள் NSDL, திரு. ஸ்ரீராம் இன்டகிரேடட் ரெஜிஸ்ட்ரி மேனேஜமெண்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட், 2வது மாடி, ''கென்சஸ் சென்னை - 600 017, போன் : 044-28140801-803, பேக்ஸ் : 044-28142479, இ—மெயில் : srirams@integratedindia.in-ல் தொடர்பு கொள்ளலாம்.

பரிசோதகர் அறிக்கையுடன் முடிவுகள் அறிவிக்கப்படும். இவை கம்பெனியின் பான்றது அற்றல் www.prithvifx.com மற்றும் NSDL இணையதனம் https://www. gwofing.rsdl.com-ல் வைக்கப்பட்டுள்ளது மற்றும் அதே சமயம் வகுடாந்திர பொதுப்பேரவைக்கூட்ட முடிவுரைக்கு பின் 3 நாட்களுக்குள் பிஎஸ்டி விமிடெட்டித்து (BSE) தெரிவிக்கப்படும்.

குமு உக்கரவுப்படி

இடம் : சென்னை Gg 6: 28.08.2017

ப்ரித்வி எக்சேஞ்ச் இந்தியா லியிடெட்டிற்காக (முத்தைய பெயர் ப்ரித்வி சாப்ட்டெக் லிமிடெட்)